[1981 மார்ச் 6

சென்னை சட்டக் கல்லூரிக்குத் தன்னாட்சி முறை.

*வினா எண். 401—திரு. ப. நெடுமாறன் : மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா?

(அ) தன்னாட்சி முறை (Autonomous Status) வேண்டுமென சென்னை சட்டக் கல்லூரி இயக்குநரிடமிருந்து கோரிக்கை ஏதேனும் அரசுக்கு வந்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், இதன் மீது அரசு என்ன முடிவு எடுத்துள்ளது?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) ஆம். சட்டக் கல்லூரிக்குத் தன்னாட்சி முறை (Autonomous Status) வேண்டுமென சென்னை சட்டக் கல்லூரி இயக்குநரிடமிருந்து கோரிக்கை அரசுக்கு வந்தது.

(ஆ) மேற்படி கோரிக்கையை அரசு பரிசீலித்து சென்னை சட்டக் கல்லூரிக்கு தன்னாட்சி முறை (Autonomous Status) வழங்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளது.

[முற்பகல் 9-30]

திரு. ப. நெடுமாறன் : தலைவரவர்களே, தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு கலைக் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி முறைத் திட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது ; ஆனால் தமிழகத் இருக்கின்ற சட்டக் கல்லூரிகள் எதற்கும் அத்தகையதில் அனுமதி இதுவரை வரையில் வழங்கப்படவில்லை. ஆகவே மாதிரிக்காக வாவது சென்னை சட்டக் கல்லூரிக்காவது இதை அனுமதிக்க அரசாங்கம் முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இப்பொழுது சென்னை சட்டக் கல்லூரி கடந்த இரண்டாண்டுக் காலமாக மாணவர்களை அனுமதித்துக் கல்லூரியை நடத்திக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு ஒரு முறையாகச் செயல்படுவதில்லை என்ற குறைபாடு இருக்கிறது. அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதோடு, சட்டக் கல்லூரிப் படிப்பைப்பற்றியும் பல்கலைக் கழகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தச் சூழ்நிலையில் தற்போது தன்னாட்சி முறை வழங்குகின்ற முறையைச் செயல் படுத்த விரும்பவில்லை என்றாலும், எதிர்காலத்தில், அதற்கு வாய்ப்பு இருக்கிறது ; அப்பொழுது நாம் பார்த்துக் கொள்ள லாம்.